

සබරගමුව පළාත් අධ්‍යාපන දෙපාර්තමේන්තුව
சபரகமுவ மாகாண கல்வித் திணைக்களம்
Sabaragamuwa Provincial Department Of Education

දෙවන වාර්ෂික 2018
மூன்றாம் தவணைப் பரீட்சை 2018
Second Term Test 2018

பகுதி-2

11 ශ්‍රේණිය
தரம் 11
Grade 11

வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் 1
Business & Accounting Studies 1

2மணித்தியாலயம்
2 Hours

முதலாம் வினாவிற்கும் பகுதி-1 அல் இரு வினாக்களுக்கும் பகுதி-2 இரு வினாக்களுக்குமாக மொத்தமாக 5 வினாக்களுக்கு விடை அளிக்க.

01)கீழுள்ள சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எல்லா வினாக்களுக்கும் விடை அளிக்க?

இலங்கையில் பிரபல பாதனி உற்பத்தி நிறுவனத்தின் பல வருடங்களாக வேளை செய்து முடிந்த ஹர்ஷன் 2017.01.01 முதல் தான் சொந்த பாதனி உற்பத்தி கைத்தொழிலை ஆரம்பித்தார் இதற்காக கைத்தொழில் அமைச்சின் கீழ் தான் கற்ற கற்கை நெறியின் அனுபவத்துடன் தன் சொந்த பணமான 500,000 ரூபாவும் தன் தந்தையின் 1200,000 பெறுமதியான கட்டிடத்தில் ஆரம்பிக்க பட்டதோடு ஜனவரி 05 திகதி 100,000 வங்கி கடனாக பெற்றார். இவ் வியாபாரத்தின் முதல் மாத செயற்பாடு பின்வருமாறு.

- மூலப்பொருள் கொள்வனவு 50,000
- உபகரண கொள்வனவு 10,000
- தொழிலாலர் சம்பலம் 12,000
- பாதனி விற்பனை 75,000
- போக்குவரத்து செலவு 5,000
- கட்டிட பெறுமான தேய்வு 10%

உவைப் ஸ்டைல் என்ற பெயரில் இயங்கும் நிறுவனம் தரமான உற்பத்தியும் காலத்திற்கு ஏற்ப வண்ண உற்பத்தியாகவும் காணப்பட்டது.இதனை மேலும் பரவலாக்கம் செய்யவும் சிறப்பாகவும் நிலையானதாகவும் விருத்தி செய்ய திட்டமிடப்பட்டது.

- 1) அ) இவ் நிறுவனம் எவ்வகை வியாபார அமைப்பாகும்?
ஆ) இவ் வியாபாரத்தில் நீர் காணும் சிறப்பம்சம் யாது?
- 2) இவ் அமைப்பு பதிவு செய்ய வேண்டுமா? காரணம் கூறுக?
- 3) இவ் வியாபார அமைப்பின் அக்கறை உடையோர் 02 குறிப்பிடுக?அதற்கான ஒவ்வொரு காரணம் தருக?
- 4) இவ் அமைப்பை பரவலாக்கம் செய்ய நீர் வழங்கும் ஆலோசனையில் எவ்வகை வியாபாரமாக மாற்றலாம்?
- 5) இவ் அமைப்பின் 2017.01.01 தினத்தின் கணக்குகளை நாட்குறிப்பில் தொகையுடன் பதிந்து காட்டுக?
- 6) இவ் வியாபாரத்தின் நடைமுறை சொத்து எது? சொத்து கணக்கில் பதிந்து காட்டுக?
- 7) 50,000ரூபா மூலப்பொருள் கொள்வனவு ஏட்டில் பதிக?
- 8) மாத முடிவில் வியாபாரத்தின் காசு மிதியினை குறிப்பிடுக?
- 9) கட்டிட பெறுமான தேய்வு மாதத்திற்கான பெறுமதி யாது?
- 10) குறித்த மாதத்தின் இலாபம் அல்லது நட்டம் யாது?

பகுதி-1

- 02) (1) அ) மனிதன் உயிர் வாழ கட்டாயமாக பூர்த்தி செய்து கொள்ள வேண்டிய தேவை எது என குறிப்பிட்டு? அதற்கான உதாரணங்கள் 02 குறிப்பிடுக?
- ஆ) விருப்பத்தில் காண கூடிய குணாதிசியங்கள் 02 தருக?
- (2) பின்வருவன வற்றில் உண்மை பொய் என்பதை குறிப்பிடுக?
- (அ) பண்ட மாற்று முறை சந்தை முறை உருவாக காரணம் ஆகும்?
- (ஆ) தற்கால சந்தை முறையில் விருப்பம் என்பது அதிகனவில் காணப்படுகின்றது.
- (இ) தொழிலாளர் நலன்புரி அமைப்புக்கள் இலாபநோக்கற்றவை.
- (ஈ) தொடர்பாடல் மனித விருப்பமாகும் செல்லிட தொலைபேசி தேவையாகும்.
- (3) அ) பொருட்கள் சேவை உற்பத்தியில் பல வளங்கள் பயன்படுத்தப்படும். இவ் ஆரம்ப உற்பத்தி காரணிகள் யாது?
- ஆ) பதப்படுத்திய பனை ஓலைகளை கொண்டு உற்பத்தி செய்யும் பயணப்பை வியாபாரத்தின் உற்பத்திக்கு பயன்படும் நிலம், மூலதனம் என்பவற்றிற்கு 02 உதாரணம் தருக?
- (4) அ) தொழிநுட்ப சூழலில் ஏற்பட்ட மாற்றம் வியாபாரத்தில் தமது செயல்களை இலகுவாக்கி முடியுமாக காணப்படுகின்றது. உதாரணத்துடன் இக்கூற்றை விளக்குக?
- ஆ) தொடர்ச்சியாக இயங்குதல் சட்டரீதியான பங்கு வழங்கல் மூலம் மூலதன சேகரிப்பு செய்யும் அமைப்புக்களின் பெயர்களை தருக?

(2x4=8)

- 03) (1) அ) சுற்றுலா சில்லறை வியாபாரத்திற்கு 02 உதாரணம் தருக?
- ஆ) இலங்கைக்கு இறக்குமதி செய்யும் பொருள் வகை 04 தருக?
- (2) அ) இலத்திரனியல் பணம் பாவிப்பதன் பயன்கள் 02 தருக?
- ஆ) காசோலை புறக்குறிப்பிடுதல் என்றால் என்ன?
- (3) காப்புறுதி செய்யும் உரிமை எனும் தத்துவத்தை உதாரணத்துடன் விளக்குக?
- (4) அ) தொடர்பாடல் சம்பந்தமாக புரிந்துணர்வு இல்லாமையினால் ஏற்படும் பாதிப்புக்களில் உமக்கு தெரிந்த ஒன்றை விளக்குக?
- ஆ) இலங்கையில் போக்குவரத்து துறையில் தற்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் 02 தருக?

(2x4=8)

- 04) (1) அ) முகாமைத்துவம் என்பதால் கருதப்படுவது யாது?
- ஆ) சரியான திட்டமிடல் மூலம் வியாபாரத்திற்கு கிடைக்கும் இரு பயன்கள் தருக.
- (2) கீழ் குறிப்பிடப்படும் விடயங்கள் எந்த முகாமைத்துவம் முறையில் அடங்கும் என்பதை குறிப்பிடுக.
- அ) தொழிலாளர் சம்பந்தமாக நேர்த்தியான நலன்புரி செய்கை திட்டம் நடைமுறைப்படுத்தல்
- ஆ) வியாபார நோக்கம் திட்டமிடல்
- இ) வியாபார வளங்கள் சரியான குழுக்களுக்கு வழங்கல்
- ஈ) திட்டமிடலின் குறைபாடுகளை இனங்காணல்
- 3) வியாபாரம் என்பதை விளக்குக.
- 4) அன்றாட நுகர்வோர் செயற்பாடுகளில் நேரடி விநியோக முறை பயன்படும் சந்தர்ப்பங்களை தருக.

(2x4=8)

5) 1.அ.கணக்கீடு என்பதால் கருதப்படுவது யாது?

ஆ.வியாபாரியின் உரிமை வித்தியாசப்படுவதற்கான இரு காரணங்கள் தருக?

2.அ வியாபார பொறுப்புக்களில் காணக் கூடிய பண்புகள் இரண்டு தருக

ஆ.பொறுப்புக்களை இரு பிரதான பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.அவை எவை?

2X2=04

3.பின்வரும் கொடுக்கல் வாங்கள் கணக்கீட்டு கூற்றுக்கள் ஏற்படுத்தும் மாற்றங்களைத் தருக

5 00 000/= மூலதனமிடல்

2 00 000/= வங்கிக் கடன் பெறல்

50 000/= விக் கு காசுக்கு கொள்வனவு

10 000/= கட்டிட வாடகை செலுத்தல்

1X4= 04

4.மேல் 3ம் பகுதியில் குறிப்பிட்ட கொடுக்கல் வாங்களைப் பயன்படுத்தி கீழுள்ள அட்டவணையை பூர்த்தி செய்க

கொடுக்கல் வாங்கள்	மூல ஏடு	வரவுக்கணக்கு	செலவுக் கணக்கு

6) சிரான் தனது நடைமுறைக்கணக்கின் மீதி 2017.மே மாத மீதியாக காசேட்டில் ரூபா 16500ஐ வரவாக காட்டியது.ஆனாலும் வங்கிக் கூற்றின் மிகுதி வேறுபட்டதாக இருந்தது.இதற்கு பின்வரும் பதிவுகள் காரணமாக அமைந்தது

1.நிலையான கட்டளை பெயரால் செலுத்திய காப்புறுதி ரூபா 5000

2.ரூபா 16000 பெறுமதியான 234324 இலக்க காசோலை வைப்பு செய்தாலும் 2017.05.31 வரை பதிவளிக்கப்படவில்லை

3.வங்கிக்கு நேரடியாக கிடைத்தவை ரூபா 8 000

கொடுப்பனவு செய்யப்பட்ட ரூபா 20 000 பெறுமதியான 564328 இலக்கமுடைய காசோலை 2017.05.31வரை மாற்றப்படவில்லை

தேவைப்படுவது

1).திருத்திய காசேடு

2).2017.05.31 ல் திருத்திய வங்கி இணக்ககூற்று

7) 1. அ. வியாபார காசுக்கழிவு என்பதால் கருதப்படுவது யாது?

ஆ.கடன் பட்டோனுக்கு வழங்கும் காசுக்கழிவின் இரட்டைப் பதிவை பதிந்து காட்டுக

11.பிரபாத் வியாபாரத்தின் 2017.12.31 திகதி பரீட்சை மீதி

விபரம்	வரவு	செலவு
ஆரம்ப இருப்பு	30 000	
மூலதனத்		5 00 000
விற்பனை		4 50 000
கொள்வனவு	3 00 000	
கடன் கொடுத்தோர்		20 000
கடன் பட்டோர்	45 000	
காணி	4 00 000	
கட்டிடம்(கொள்விலை)		
இயந்திரம் (கொள்விலை)	1 20 000	
10% வங்கிக் கடன்		50 000
முகாமை கொடுப்பனவு	30 000	
விளம்பரம்	10 000	
பற்றுதல்	5 000	
வங்கி வட்டி	4 000	
மின்சாரக் கட்டணம்	12 000	
விநியோக செலவு	12 000	
காசு மீதி	52 000	
	10 20 000	10 20 000

மேலதிக தகவல்கள்

2017.12.31 இறுதி இருப்பு 12 500

இயந்திரம் 10% பெறுமானத் தேய்வு

கடன் பட்டோருக்கு 1000அறவிட முடியா கடன் வழங்கள்.

தேவைப்படுவது

1.2017.12.31 திகதியின் வருமான கூற்று

2. 2017.12.31 நிதி நிலைமக்கூற்று